

உடனடி வெளியீட்டுக்காக

**CN மற்றும் ட்ரீ கனடா (Tree Canada) அமைப்பிலிருந்து மரங்களை நட்டு வளர்ப்பதற்காக \$25,000 மானியத் தொகையை நகர நிர்வாகம் பெறுகிறது; பேட்ஸ்மன் பார்க் (Batsman Park) காடு சார்ந்த பகுதியை மீட்டெடுக்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (அக்டோபர் 22, 2021) – இன்றைய தினம் மேயர் பேட்ரிக் ப்ரவுன், கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் ட்ரீ கனடா (Tree Canada) அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் டோரோன்ட் டோ மற்றும் மண்டல கன்சர்வேஷன் அதிகார அமைப்பினர் [Toronto and Region Conservation Authority (TRCA)] ஆகியோர் கூட்டாக சேர்ந்து ப்ராம்ப்ட்டனில் இருக்கின்ற பேட்ஸ்மன் பார்க் (Batsman Park) காடு சார்ந்த பகுதியை மீட்பதில் உதவுவதற்காக CN மற்றும் ட்ரீ கனடா (Tree Canada) அமைப்பிலிருந்து \$25,000 நிதியை மானியமாக பெறவிருப்பதாக அறிவித்தனர்.

லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) மேல்நிலைப் பள்ளியில் உள்ள சுற்றுச்சூழல் கிளப்பின் மாணவர்கள், TRCA மற்றும், லவ்ஹீட் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் அனைவரும் சேர்ந்து காடு சார்ந்த பகுதியை மீட்டெடுக்க, நகர நிர்வாகம் வேலை செய்து வருகிறது. இந்த காடு சார்ந்த பகுதி எண்.389 ஃபாதர் டோபின் (Father Tobin) சாலையில் உள்ள பேட்ஸ்மன் பூங்காவில் அமைந்துள்ளது; இதில், எமராட்டு ஆஷ் போரர் பகுதியிலிருந்து செல்லும் இந்த பகுதியானது, 2013 பணிப் புயல் மற்றும் ஆக்கிரமிப்பு ஜீவராசிகளினால் சேதமடைந்துள்ளது. இந்த நிதியுதவியானது, நகர நிர்வாகமும் அதன் கூட்டு பணி அமைப்புகளும் சேர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்து கண்காணித்து வருவதற்கான திட்டம் தீட்டவும் இந்தக் காடு சார்ந்த பகுதிக்கென புதிய அம்சங்களை உருவாக்குவதற்கும், மற்றும் 1,000 பூர்வீக மரங்கள் மற்றும் புதர்களை நடுவதற்கும் உதவும்.

காலநிலை மாற்றத்தைத் தணிக்கவும், அதற்கேற்ப பொருத்திக்கொள்ளவும், நகர்ப்புறக் காடுகளை வளர்த்து, இவ்விடங்களை அழகாக்கவும், பொது சுகாதாரத்துக்கு ஆதரவாகவும் மரங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இது நமது சமூகத்திற்கான சுற்றுச்சூழல், பொருளாதார மற்றும் சமூக நலன்களைக் கொண்ட ஒரு முக்கிய பசுமை உள்கட்டமைப்பு ஆகும். பேட்ஸ்மேன் காடு சார்ந்த பகுதியில் மரக்கன்றுகள் நடப்படும் பணியானது, 2040க்குள் ஒரு மில்லியன் மரங்களை நடவு செய்யும் நகரத்தின் இலக்கை நோக்கி செயல்படும்.

இந்த மானியமானது [CN இக்கோ கன்னெக்ஷன்ஸ் – தரை மட்டத்திலிருந்து \(CN EcoConnexions – From the Ground Up\)](#) எனும் முனைப்பின் ஒரு பகுதியாகும், இது கனடா முழுவதும் சமூக பசுமையாக்கல் திட்டங்களில் அரை மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் நிலையான, சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான மரம் நடும் திட்டங்களுடன், CN அமைப்பு, இந்த முனைப்பின் மூலம் சமூக வாழிடங்களை பசுமையாக்கி வருகிறது. தரை மட்டத்திலிருந்து ( *From the Ground Up*), எனும் தனது பல்வேறு மரம் நடும் திட்டங்களின் மூலம், CN அமைப்பு, கனடா முழுவதும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடவு செய்துள்ளது.

### ட்ரீ கனடா (Tree Canada) அமைப்பு பற்றி

ட்ரீ கனடா என்பது கிராமப்புற மற்றும் நகர்ப்புற சூழல்களில் மரங்களை நடுவதற்கும் வளர்ப்பதற்கும் அர்ப்பணிப்பு கொண்ட ஒரே தேசிய, இலாப நோக்கற்ற அமைப்பாகும். எங்கள் திட்ட நிகழ்ச்சி நிர்வகிகள், ஆராய்ச்சி மற்றும் ஈடுபாட்டுக்கான முயற்சிகள் மூலம், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மரங்களை மீட்டெடுக்க நாங்கள் உதவியுள்ளோம்; தங்களின் நகர்ப்புற காடுகளை நிர்வகிக்க சமூகத்தினருக்கு வழிகாட்டப்பட்டது; 700 க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில் பசுமையாக்கல் திட்டங்களுக்கு உதவி செய்திருக்கிறோம்; மற்றும் நகர்ப்புற காடுகள் பற்றிய மாநாடுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இன்றைய தேதிக்கு, எங்கள் சமூக பங்காளிகள் மற்றும் ஸ்பான்சர்களுடன் இணைந்து, 83 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நாங்கள் நடவு செய்துள்ளோம். மேலும் தகவல்களுக்கு [treecanada.ca](http://treecanada.ca) வைப் பார்வையிடவும்

### CN பற்றி

CN என்பது ஒரு உலகத் தரம் வாய்ந்த போக்குவரத்துத் துறை முன்னணி அமைப்பாகும் மற்றும் வர்த்தகத்தை ஏதுவாக்கும் அமைப்பாகும். பொருளாதாரம், வாடிக்கையாளர்கள் மற்றும் அது சேவை செய்யும் சமூகங்களுக்கு இன்றியமையாத, 300 மில்லியன் டன் இயற்கை வளப்பொருட்கள், தயாரிப்பு செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் முடிக்கப்பட்ட பொருட்களை, CN அமைப்பானது, ஒவ்வொரு ஆண்டும் வட அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பாக போக்குவரத்து செல்கிறது. 19,500-மைல் இரயில் பாதை வலையமைப்பின் மூலம் கனடாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரையோரப் பகுதிகளை அமெரிக்காவின் தெற்கு பகுதியுடன் இணைக்கும் ஒரே இரயில் பாதையாக இருந்தபடி, CN மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 1919 முதல் சமூக செழிப்பு மற்றும் நிலையான வர்த்தகத்திற்கு பங்களித்து வருகின்றன. சமூக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழலை முன்னெடுத்துச் செல்லும் தலைமைப் பண்புக்கு ஆதரவளிக்கின்ற நிகழ்ச்சித்திட்ட நிர்வகிகளுக்கு CN அமைப்பு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது

அறிஞர் கூற்றுக்கள்

"பேட்ஸ்மேன் பார்க், எனும் காடு சார்ந்த பகுதியை மீட்டெடுப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில் CN மற்றும் டீ கனடாவிடமிருந்து \$25,000 நிதியை மானியமாகப் பெற்றதில் நாங்கள் பரவசமடைகிறோம். ப்ராம்ப்ட்டன் ஒரு பசுமை நகரமாகும், மற்றும் எங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து, ப்ராம்ப்ட்டனின் மரங்களடர்ந்த பகுதியை விஸ்தரிப்பு செய்வதற்கும், எங்கள் நகர்ப்புற காடுகளைப் பாதுகாப்பதற்கும், எங்கள் நகரத்தை பசுமையாகவும் அழகாகவும் வைத்திருக்கவும் நாங்கள் அர்ப்பணிப்பு கொண்டுள்ளோம்.

- பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

"இந்த மானியமானது ப்ராம்ப்ட்டனின் நிலைத்து நிற்கும் தன்மை மற்றும் காலநிலை மாற்ற இலக்குகளுக்கு நேரடியாக பங்களிக்கும். மரங்கள் நமது சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாகும், இவை நமக்கான காற்றைச் சுத்தம் செய்யவும், அதிக நிழலை வழங்கவும், நமது நகர்ப்புற காடுகளை விரிவுபடுத்தவும், நமது நகரத்தை அழகுபடுத்தவும் உதவுகின்றன.

- ரொவீனா சான்ட்டோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, தலைவர், சமூக சேவைகள் துறை, ப்ராம்ப்ட்டன் நகரம்

"ப்ராம்ப்ட்டனுக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு நகர அலுவலர்கள் அர்ப்பணி கொண்டுள்ளனர்; மேலும் CN மற்றும் Tree Canada அமைப்புகள் வழங்கும் இந்த நிதியை நாங்கள் வரவேற்கிறோம். பேட்ஸ்மேன் பார்க் பகுதியில் உள்ள மாணவர்களும் மற்றும் எங்கள் முழு சமூகமும் இந்த மறுசீரமைப்பால் பெரிதும் பயனடைவார்கள். இதற்காக எங்களுடன் சேர்ந்துள்ள பங்குதாரர்களுடன், பசுமையான எதிர்காலத்தை உருவாக்க நாங்கள் உறுதியூண்டுள்ளோம்.

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

"டோரோன்ட்டோ மற்றும் பிராந்திய வனப்பாதுகாப்பு ஆணையம் ஆகியவை, ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகம், டீ கனடா அமைப்பு மற்றும் உள்ளூர் பள்ளிகளுடன் இணைந்து 1,000 பூர்வீக மரங்கள் மற்றும் புதர்களை நடவு செய்து, பேட்ஸ்மேன் காடுசார்ந்த மீட்டெடுக்க உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்த அருமையான முனைப்பானது, நகர்ப்புறங்களில் மரம் நடுவதன் நன்மைகளைப் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது; மற்றும் இயற்கைச் சூழலின் பொறுப்பாளர்களாக அவர்கள் ஆற்றும் பங்கைப் பற்றி அறிந்துகொள்ளவும் மாணவர்களை ஊக்குவிக்கிறது.

- ஜெனிஃபர் இன்னிஸ், தலைவர், TRCA இயக்குநர்கள் குழு

“ ட்ரீ கனடா அமைப்பானது இலாப நோக்கற்ற ஒரே தேசிய மரம் நடும் அமைப்பாகும்; கனடா முழுவதும் உள்ள தகுதியான சமூகங்களுக்கு கனடாவின் ஒரே தேசிய மரம் நடும் இலாப நோக்கற்ற அமைப்பாக இருந்து, CN EcoConnexions ஐக் கொண்டு வருவதில் CN உடனான எங்கள் கூட்டாண்மையைத் தொடர்வது உற்சாகமாக உள்ளது. இந்த திட்ட நிகழ்ச்சி நிரல் மூலம், CN தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான நிலையான வழித்தோன்றலை உருவாக்குகிறது, நமது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு மற்றும் அத்துடன் சுற்றுச்சூழலுக்கேற்ற மரங்கள் மற்றும் பசுமையான இடங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், நிதி மற்றும் மிகவும் தேவையான விழிப்புணர்வையும் வழங்குகிறது.

- டேனியல் செயிண்ட் ஆபின், தலை செயல் அதிகாரி ட்ரீ கனடா

CN இல், எங்கள் நெட்வொர்க் ஊடாக உள்ள சமூகங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்; மற்றும் எங்கள் ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் சேர்ந்து நாங்கள் எங்கு வணிகம் செய்கிறோமோ அங்கெல்லாம் பாதுகாப்பான மற்றும் நிலைத்து நிற்க வல்ல சமூகங்களை வளர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம். 2012 இல் இந்தத் திட்டத்தை உருவாக்கியதிலிருந்து, எங்கள் கூட்டாளியான ட்ரீ கனடாவின் ஆதரவுடன், ஒரு கடலோரத்திலிருந்து மறு கரையோரம் வரை இருக்கின்ற நகராட்சிகள் மற்றும் பழங்குடியின சமூகங்களிடையே 2 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடுவதற்கு நாங்கள் உதவியுள்ளோம். அவ்வாறு செய்வதன் மூலம், ஒரு நேரத்தில் ஒரு சமூகம் என்ற நிலையான எதிர்காலத்திற்கு நாங்கள் பங்களிக்கிறோம்.

- ஷான் ஃபின், நிர்வாக துணைத் தலைவர், கார்ப்பரேட் சேவைகள் மற்றும் தலைமை சட்ட அதிகாரி,  
CN

லூயிஸ் ஆர்பர் மேல்நிலைப் பள்ளியின் பணியாளர்களும் மாணவர்களும் சேர்ந்து பேட்ஸ்மன் பார்க் காடு சார்ந்த பகுதியின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகம் செய்வதில் ஒரு அங்கமாக இருப்பதில் பரவசமடைந்துள்ளனர். மறுசீரமைக்கப்பட்ட பூர்வீக மரங்களைத் திட்டமிட்டு கண்காணிப்பதில் கிடைக்கும் வெற்றிக்காக, நகரத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு வழங்குகிறது; இது, நிஜ உலகக் கற்றல் வாய்ப்புகளை வழங்குவதோடு, சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு வாழ்க்கைப் பாதைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் செய்யும்.

- லிண்டா ரையன், லூயிஸ் ஆர்பர் மேல்நிலைப் பள்ளியின் தற்காலிக செயல் தலைவர்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள்

சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](http://www.brampton.ca) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

### ஊடக தொடர்பு

ப்ரப்தேஜோத் கைந்த்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்டன் நகரம்

905-874-3426 | [Prabhjot.Kainth@brampton.ca](mailto:Prabhjot.Kainth@brampton.ca)

### கரோல் பர்னப்

இயக்குனர், தகவல் தொடர்பு மற்றும் சந்தைப்படுத்தல், ட்ரீ

கனடா

613-567-5545 ext. 230 (அலுவலகம்) |

[cburnup@treecanada.ca](mailto:cburnup@treecanada.ca)

### மேத்யூ கோத்ராஹ்த்

முதுநிலை அல்லோசகர், ஊடக தொடர்புகள், CN

1-833-946-3342 | [media@cn.ca](mailto:media@cn.ca)